

13th July 2023

BSE Limited Floor 25, P J Towers Dalal Street Mumbai – 400 001.

Dear Sir / Madam, Script Code – 526783

Sub: Submission of Notice for attention of Equity Shareholders of the Company in respect of transfer of Equity Shares to Investor Education and Protection Fund (IEPF) Account.

Pursuant to Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 we herewith enclose copy of the notice sent to the shareholders intimating the transfer of Equity Shares relating to unclaimed dividend to Investor Education and Protection Fund (IEPF) Account.

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 we herewith enclose copy of the notice published in the newspapers Financial Express (English) and Makkal Kural (Tamil) for the attention of the equity shareholders of the Company in respect of transfer of equity shares in respect of which dividend have remained unclaimed for 7 consecutive years to Investor Education and Protection Fund (IEPF) Account, in accordance with the provisions of the Companies Act, 2013 read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and subsequent amendments thereof.

The notices are also available in the website of the Company at www.dragarwal.com

Kindly acknowledge and take this into your records.

Thanking You, Yours faithfully

For Dr. Agarwal's Eye Hospital Limited

Meenakshi Jayaraman Company Secretary & Compliance Officer

CIN No.: L85110TN1994PLC027366 | GST No.: 33AAACD2373G1Z2



NOTICE

Dear Shareholder(s),

Sub: Transfer of Equity Shares of the Company held by you to Investor Education and Protection Fund Authority (IEPF Authority)

As per Section 124(5) of the Companies Act, 2013, all dividends remaining unpaid or unclaimed for a period of seven years are required to be transferred by the Company to the Investor Education and Protection Fund (IEPF) established by the Central Government

Further, as per Section 124(6) of the Act, the Companies are required to transfer all the shares in respect of which dividends remain unpaid or unclaimed for seven consecutive years to the 'IEPF Authority'.

From our records, we find that dividend against Equity Shares held in your name remains unpaid/unclaimed for a period of seven consecutive years commencing from the financial year 2015-16 despite sending reminder letters from time to time to your last known address. We request you to take appropriate actions to avoid the transfer for which you may get in touch with the Company's Registrar & Share Transfer Agent, Integrated Registry Management Services P Limited (RTA). We request you to send the Letter provided on the reverse side of this letter duly signed along with your bank details for claiming the dividends from Dividend 2015-16. If you fail to claim the above dividends, all your shares either in physical form or in demat form will be transferred by the Company to IEPF Authority. Kindly note that dividend for the financial year 2015-16 will be transferred to IEPF after the due date.

Please note that subsequent to such transfer of the shares to IEPF Authority, all benefits, if any, which may accrue, in future, including future rights shares/dividend, if any, will be credited to IEPF Authority. Also, your name will be removed from the Register of Members/ Beneficial Holders and hence there would be no communication whatsoever from the Company, including notice of meetings, copies of annual reports, etc.

In the event of transfer of shares held by you and the unclaimed dividends to IEPF, you are entitled to claim the same from IEPF authority by filing an application in Form IEPF-5 available online on the website www.mca.gov.in and sending the physical copy of the same duly signed along with the requisite documents enumerated in Form IEPF-5 to the Company at its registered office or the Company's RTA for verification of your claim. The Company shall file an online verification report with the IEPF Authority for refund of the unclaimed dividend amount / shares to the bank / Demat account of the shareholder/claimant.

For Shares held in physical mode

As per SEBI Circuiar No.: SEBI/HO/MIRSD/MIRSD-PoD-1/P/CIR/2023/37 dated March 16, 2023 on Common and Simplified Norms for processing investor's service request by RTAs all the Shareholders holding shares in physical mode shall submit to the Company Investor Service Request Form ISR - 1, Form ISR - 2 and Form No. SH 13 (Nomination Form) duly filled as per the instructions stated therein along with the supporting documents including original cancelled cheque stating your name as the Account holder. For more details Members may also refer to "Investor Communication" on the Company's website at https://www.dragarwal.com/for-investors/. The above details shall be submitted immediately, failing which all such physical folios shall stand frozen with effect from October 01, 2023. Shareholders are requested to send us duly completed forms immediately, along with self-attested proofs as mentioned in the respective forms, with date of attestation. The forms could be downloaded from the link: https://www.integratedindia.in/Corporate Container.aspx

Failing to receive any further communication from you on or before, **September 29, 2023**, the Company shall transfer the shares to the demat account of IEPF Authority as per procedure stipulated in the Rules, without any further notice. **Please note** that no claim shall lie against the Company in respect of the unclaimed dividend amount and shares transferred to IEPF Authority pursuant to the Rules.

We request you to get in touch with the Company/RTA immediately but not later than **September 29, 2023** to avoid transfer of the shares to the IEPF Authority.

Dr. Agarwal's Eye Hospital Limited3rd Floor, Buhari Towers,
No.4 Moores Road,
Off Greams Road,

Chennai - 600006.

investor@dragarwal.com

Thanking you,

Integrated Registry Management Services P Limited

II Floor, "Kences Towers", No.1, Ramakrishna Street

North Usman Road

T Nagar, Chennai - 600 017 Tel: 044 2814 0801/02/03

E-mail: anusha@integratedindia.in

Yours faithfully for Dr. Agarwal's Eye Hospital Limited Meenakshi Jayaraman Company Secretary



CIN No.: L85110TN1994PLC027366 | GST No.: 33AAACD2373G1Z2

Integrated Registry	/ Management	Services	Private	Limited,
---------------------	--------------	----------	---------	----------

Unit: Dr. Agarwal's Eye Hospital Limited

2nd Floor, 'Kences Towers', No.1, Ramakrishna Street, North Usman Road, T.Nagar, Chennai-600017.

Folio	/Demat	Account	No.:	
-------	--------	---------	------	--

Sir,

Kindly arrange for payment of unclaimed dividend as mentioned below based on your letter dated July 01, 2023. I confirm that neither I have encashed the dividend warrant(s)/ demand draft(s) sent to me earlier nor I have received any money in connection with the below mentioned dividend(s).:

Year	Warrant No.	MICR No./DD No.	Amount (Rs.)
			- Familie
		-	200

To be filled in by the Sole/First Shareholder

I am enclosing the following (tick @whichever applicable)
For shares held in demat form:
\square Copy of the Client master list featuring bank details registered against the demat account
For shares held in physical form:
\square Original cancelled cheque leaf bearing the name of the first shareholder. or,
☐ Bank attested copy of first page of the Bank Passbook/Statement of Account in original and a cancelled cheque;
and
☐ Investor Service Request Form ISR – 1, Form ISR - 2 and Form No. SH 13 (Nomination Form) duly filled as per
the instructions stated therein along with the supporting documents.

Signature of Sole / First Shareholder

Name and Address Mobile Number : e-mail id Date

Place :

Note: 1. The letter should be signed by the sole/first shareholder as per the specimen signature registered with the Company/RTA.

- 2. In respect of shares held demat mode, updation of address / updation of Bank Mandate Particulars if any, has to be registered in the Demat Account by contacting the Depository Participant(DP).
- 3. The above mentioned unpaid / unclaimed dividend(s) would be credited to the Bank Account. In case the same could not be credited to the Bank Account for any reason, Demand Draft would be issued in lieu of the dividend warrant(s) and would be despatched to the address of the shareholder.
- 4. Please return this Annexure duly filled in and signed by way of a letter to Dr. Agarwal's Eye Hospital Limited or, Registrars and Share Transfer Agent of the Company on or before September 29, 2023.

ESSAR PORTS LIMITED

Regd. Office: Salaya Administrative Building, ER-2 Building, Salaya, Taluka Khambhalia, District Devbhomi Dwarka, Jamnagar Gujarat - 361305, India. Tel.: +91-22-66601100 · Email: epl.secretarial@essarport.co.in Website: www.essarports.com • CIN: U85110GJ1975PLC054824

Notice is hereby given that the Forty-Seventh Annual General Meeting (the Meeting) of Essar Ports Limited will be held on Friday, August 04, 2023 at 3.00 p.m. IST through video conferencing/other audio visual means ("OAVM") ("AGM" / "the meeting") organized by the Company. The venue of the meeting shall be deemed to be the Registered Office of the Company at Salaya Administrative Building, ER-2 Building, Salaya, Taluka Khambhalia, District Devbhomi Dwarka, Jamnagar Gujarat, 361305 India.

The Annual Report for the financial year 2022-23 including the Notice convening the meeting has been sent to the members to their registered address electronically by email to those members who have registered their email address with the Depositories / Company.

The Annual Report for the financial year 2022-23 including the notice convening the meeting is available on the Company's website www.essarports.com and on the website of National Securities Depository Limited (NSDL) https://www.evoting.nsdl.com. Physical copy of the notice of AGM and Annual Report will not be sent this year. In terms of Section 108 of the Companies Act, 2013 ("the Act") and the rules made

thereunder, the Company is providing electronic voting (e-voting) facility to its members for voting on the business as specified in the Notice convening the 47th AGM of the Company. Members are informed that the e-voting commences on Sunday, July 30, 2023 at 9.00

a.m. and ends on Thursday, August 03, 2023 at 5.00 p.m. The e-voting module shall be disabled for voting after 5.00 p.m. on Thursday, August 03, 2023. Once the vote on a resolution is cast by the members, the members shall not be allowed to change it subsequently. The Notice of the 47th AGM is available on the Company's website @

Notice is also hereby given that the Company has fixed Friday, July 28, 2023 as the Record Date for the purpose of identifying the members for the purpose of AGM who are entitled to vote on the Resolutions set forth in the Notice.

Any person who becomes member of the Company after dispatch of the Notice of the Meeting and holding shares as of the cut-off date may obtain the User ID and password inter alia by sending a request at evoting@nsdl.co.in. The detailed procedure for obtaining User ID and password is also provided on NSDL's website and in the Notice of the meeting which is available on Company's website. If the member is already registered with NSDL for e-voting, he can use his existing User ID and password for casting the vote through remote e-voting.

The members who have cast their vote(s) by remote e-voting may also attend the Meeting but shall not be entitled to cast their vote(s) again. The facility for e-voting will be made available immediate after the Meeting and will last for 15 minutes after conclusion of the AGM and members attending the Meeting who have not cast their vote(s) by remote e-voting will be able to vote after Meeting through e-voting.

In case of any queries, members may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800-222-990 or send a request to Mr. Amit Vishal, Senior Manager or Ms. Pallavi Mhatre, Manager NSDL at evoting@nsdl.com or amitv@nsdl.com or pallavid@nsdl.com or at telephone Nos. +91-22-24994360 or + 91-9920264780 or +91-22-24994545 who will also address the grievances connected with the voting by electronic means.

By order of the Board of Directors

Place: Mumbai Date: July 12, 2023

Simran Ajmani Company Secretary M. No. A51914

PRADEEP METALS LIMITED

Registered Office: R-205, MIDC, TTC Industrial Area, Rabale, Navi Mumbai- 400701 Tel.:+91-22-27691026 Fax:+91-22-27691123 Email: investors@pradeepmetals.com Website: www.pradeepmetals.com CIN:L99999MH1982PLC026191 NOTICE

NOTICE is hereby given that the 40th Annual General Meeting ("AGM") of the Company will be held on Friday, August 4, 2023 at 11.30 A.M. (IST through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM" facility to transact the business as set out in the Notice of 40th AGM dated May 10, 2023.

The AGM will be held through VC/OAVM without the physical presence of Shareholders in compliance with General Circular No. 10/2022 dated December 28, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA" read with various circulars issued earlier by MCA, Circular No. SEBI/HO/ CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 of the Securities and Exchange Board of India ("SEBI") and in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015, as amended ("Listing Regulations").

In compliance with the aforesaid Circulars, the Notice of the 40th AGN along with the Annual Report for Financial Year 2022-23 have been sen only through electronic mode on July 12, 2023 to those Members whose email addresses are registered with the Company / National Securities Depository Limited and Central Depository Services (India) Limited ("the Depositories"). The Notice of AGM will also be available on the website o BSE Limited at www.bseindia.com, National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com and on the Company's website at www.pradeepmetals.com. The Company has engaged NSDL for providing facility for voting through remote e-voting, for participation in the AGN through VC/OAVM and e-voting during the AGM.

In compliance with provisions of Section 108 of the Companies Act 2013 read with Rule 20 of the Companies (Management and Administration Rules, 2014, as amended from time to time, Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Secretarial Standard - 2 on General Meetings issued by The Institute of Company Secretaries of India:

- a) The Company is providing remote e-voting facility to its Members to cast their vote by electronic means on the resolutions set out in the Notice of the 40th AGM dated May 10, 2023.
- b) Day, Date and time of commencement of remote e-voting: Tuesday, August 1, 2023 at 9.00 a.m. (IST)
- c) Day, Date and time of end of remote e-voting: Thursday, August 3, 2023 at 5.00 p.m. (IST)
- d) Cut-off Date for e-voting: Friday, July 28, 2023
- e) Any person who acquires Shares of the Company and becomes a Member of the Company after the dispatch of AGM Notice, holds Shares as on the Cut-off Date i.e. Friday, July 28, 2023 should follow the instructions for e-voting as mentioned in the AGM Notice.
- f) The Members who will be attending the AGM through VC / OAVM and who have not cast their vote through remote e-voting shall be able to exercise their voting rights through e-voting system at the AGM.
- The Members are requested to note that:
- Remote e-voting module shall be disabled by NSDL for voting after 5.00 p.m. on Thursday, August 3, 2023;
- The Members who have already cast their vote through remote evoting may attend the AGM but shall not be entitled to cast their vote
- Members holding Shares in physical or in dematerialized form as on Friday, July 28, 2023, shall be entitled to vote.

Members will have an opportunity to cast their vote remotely or during the AGM on the businesses as set forth in the Notice of the AGM through the electronic voting system. The manner of voting remotely or during the AGM for Members holding Shares in dematerialized mode, physica mode and who have not registered their email addresses has been provided in the Notice convening the AGM.

Members holding Shares in physical mode who have not registered their email addresses with the Company/Link Intime India Private Limited Depositories, they may do so by sending a duly signed request letter to Link Intime India Private Limited (RTA) by providing Folio No. and Name of the Shareholder at C-101, 247 Park, L.B.S Marg, Vikhroli (West), Mumbai-400083, Tel: 022-49186000, email: rnt.helpdesk@linkintime.co.in. Members holding Shares in demat mode are requested to contact the Depository Participant ("DP") and register the email address in the demat account as per the process followed and advised by the DP.

For any query relating to attending the AGM through VC/OAVM or evoting before/ during the AGM, Members may write to / contact Mr. Anubhav Sinha-NSDL, toll free no.: 022-4886 7000 and 022-2499 7000 email: evoting@nsdl.co.in OR Mr. Abhishek Joshi, Company Secretary, Pradeep Metals Limited, R-205, MIDC, Rabale, Navi Mumbai - 400701 Ph: 022-27691026 or email: investors@pradeepmetals.com.

The Record date fixed for determining the eligibility of Shareholders for the payment of dividend is Thursday, July 27, 2023. The dividend, i approved, would be paid to the eligible Shareholders within 30 days after AGM. The manner in which the Shareholder can register their Bank mandates for receiving their dividend, are detailed in the Notice of the

The Company has appointed M/s. Shweta Gokarn & Co, Company Secretaries as the Scrutinizer for overseeing / conducting the voting process in a fair and transparent manner.

The result of the e-voting / voting at AGM shall be declared within forty eight hours of conclusion of the AGM. The Results declared, along with the Scrutinizer's Report, shall be displayed at the Registered Office Corporate Office of the Company and also be placed on the Company's website, website of NSDL and communicated to the Stock Exchanges where the Company's shares are listed.

> For Pradeep Metals Limited Abhishek Joshi **Company Secretary** Mem. No. A64446



JJM-5th SLSSC: CWSS to Chenneerkkara & Omalloor Pts.- Construction of 11.50 MLD WTP at Umminikavu and allied works including 3 years O&M, 200mm DI K9 CWGM, road restoration works etc. EMD: Rs.500000, Tender fee Rs. 19518, Last Date for submitting Tender: 03-08-2023 02:00:pm Phone: 04692600162, Website: www.kwa.kerala.gov.in, www.etenders.kerala.gov.in Superintending Engineer

KWA-JB-GL-6-649-2023-24

RAJPUTANA INVESTMENT & FINANCE LIMITED CIN: L50100KL1941PLC078267

Registered Office: Building No: 1/110, BRD Complex, NH Bypass, Konikkara, Thrissur, Thrissur Kerala, 680306, India.

Corporate Office: Building No: 1/110, BRD Complex, NH Bypass, Konikkara, Thrissur, Thrissur Kerala, 680306, India.; Ph No: 91+ 7593818458 Email: rajputanainvestment@gmail.com, website: www.rajputanainvestment.com

81st ANNUAL GENERAL MEETING TO BE CONVENED AT REGISTERED OFFICE OF THE COMPANY (Physical Meeting)

Shareholders may note that the 81st Annual General Meeting (AGM) of the Company will be convened at Building No: 1/110, BRD Complex, NH Bypass, Konikkara, Thrissur, Thrissur Kerala, 680306, India (Registered office of the company) on Thursday, August 10, 2023 at 3.00 P.M. IST in compliance with applicable provision of companies act 2013 and other relevant applicable rules and regulation.


Electronic copies of the Notice of the AGM and Annual Report for Financial Year 2022-2023 will be sent to all the shareholders whose email addresses are registered with the Company/Depository Participants. Shareholders holding shares in dematerialized mode are requested to register their email addresses and mobile numbers with their relevant depositories through their depository participants. Shareholders holding shares in physical mode are requested to furnish their email addresses and mobile numbers with the Company's Registrar and Share Transfer Agent, M/s. Maheshwari Datamatics Pvt. Ltd. at mdpldc@yahoo.com. The notice of the 81st AGM and Annual Report for Financial Year 2022-2023 will be sent to the shareholders in accordance with the applicable laws on their registered email addresses in due course and will also be made available on the Company's website at www.rajputanainvestment.com, stock exchange website at www.bseindia.com and on the CDSL's website at www.evotingindia.com.

Shareholders have an opportunity to cast their vote through remote e-voting on the business as set forth in the Notice of the AGM through electronic voting system. The manner of voting remotely for shareholders holding shares in dematerialized mode, physical mode and for shareholders who have not registered their email addresses will be provided in the Notice to shareholders. All shareholders are requested to ensure that their updated bank account details and

KYC (including IFSC) are maintained with Depository Participants (DP) or RTA (in case of physical shares) all the time.

For RAJPUTANA INVESTMENT & FINANCE LIMITED

Place: Thrissur Date: 13-07-2023 Jijin C Surendran Managing Director (DIN: 03305487)



VOLTAMP TRANSFORMERS LIMITED CIN: L31100GJ1967PLC001437

Regd. Office: Makarpura, Vadodara-390014, Gujarat (India) Phone :+91 265 6141403 / 6141480 / 3041480 E-mail:vnm_ipo@voltamptransformers.com, Website: www.voltamptransformers.com

NOTICE

Notice is hereby given that the 56th Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Monday, 7th August, 2023 at 10:00 a.m. (IST) through video conference ("VC") or other audio visual means ("OAVM") facility, in compliance with the provision of the Companies Act, 2013 ("the Act") and the rules thereof, as amended, with the General Circular 10/2022 issued by the Ministry of Corporate Affairs (MCA) dated 28th December, 2022 and SEBI circular no. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 5th January, 2023 (hereinafter collectively referred to as "the Circulars") and all other applicable laws, to transact the business that will be set forth in the Notice convening 56th AGM.

In compliance with the circulars, Notice convening AGM setting out the businesses to be transacted at the Meeting and the Explanatory Statement attached thereto along with the 56th Annual Report for the FY 2022-23, sent through electronic mode to those shareholders whose email id registered with the depositories/Company. Further the Company has also uploaded the Notice and Annual Report on its website www.voltamptransformers.com and the websites of the stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and the website of National Securities Depositories Limited ('NSDL') an agency appointed for providing facility for remote e-voting, participation in the AGM through VC / OAVM and e-voting during the AGM at www.evoting.nsdl.com.

Notice is also hereby given pursuant to Section 91 of the Companies Act, 2013 and the applicable rules made thereunder and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Tuesday, 1st August, 2023 to Monday, 7th August, 2023 (Both days inclusive), for determining the eligibility of the members to cast their vote by remote e-voting or by e-voting at the Annual General Meeting.

Further, pursuant to Section 108 of the Companies Act, 2013, Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended by the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015:

- Dispatch of Notice of AGM along with Annual Report completed through electronic mode as on 12th July, 2023.
- The remote e-voting period commences on Friday, 4th August, 2023 at 9:00 am (IST) and ends on Sunday, 6th August, 2023 at 5:00 pm (IST) The remote e-voting module shall be disabled by NSDL for voting beyond 5:00 p.m. (IST) on Sunday, 6th August, 2023.
- A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories, as on the cut-off date, Monday, 31st July, 2023, shall be entitled to avail facility of remote e-voting as well as voting in the general meeting.
- Any person, who acquires shares of the Company and become member of the Company after dispatch of the notice and holding shares as of the cut-off date i.e. 31st July, 2023, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in or vadodara@linkintime.co.in.
- Members may go through the instructions for e-voting mentioned after Note No. 8 of the AGM Notice and in case of any queries, may refer to Frequently Asked Questions (FAQs) for members and e-voting user manual for members available at the Downloads section of www.evoting.nsdl.com
- The members are also informed that:
 - a. The members attending AGM through VC / OAVM facility and who have not casted their votes by means of remote e-voting, shall be entitled to cast the vote through e-voting at the AGM.
 - b. The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again in the meeting.
- 7. The Notice of AGM of the Company inter alia indicating the process and manner of e-Voting process and attending AGM through VC / OAVM facility, is available on the NSDL's website https://www.evoting.nsdl.com and the Company's website www.voltamptransformers.com, and on the websites of the stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com
- In case of any queries, the members holding securities through NSDL may refer the Frequently Asked Questions (FAQs) for members and evoting under manual for members available at the downloads section of www.evoting.nsdl.com or call on toll free number 1800-1020-990 and 1800 22 44 30 or send a request to evoting@nsdl.co.in and the members holding securities through CDSL, may call on toll free number 1800 22 55 33 or send a mail to helpdesk.evoting@cdslindia.com who will address the grievances relating to electronic voting.
- Mr. Vijay Bhatt of M/s. Vijay Bhatt & Co., Company Secretaries, (Membership No. FCS: 4900) has been appointed as the Scrutinizer for providing facility to the members of the Company to scrutinize the voting and remote e-voting process in afair and transparent manner. electronic

Book closure and Dividend:

Place: Vadodara

Date: 12.07.2023

Pursuant to section 91 of the Companies Act, 2013 and regulation 42 of SEBI LODR Rules, 2015, the Register of members and the share transfer books of the Company will remain closed from Tuesday, 1st August, 2023 to Monday, 7th August, 2023 (both the days inclusive) for the purpose of 56th AGM. The Company has fixed Monday, 31st July, 2023 as "Record date" to

determine the entitlement of the shareholders to receive dividend for the financial year 2022-23, if approved by the members at the AGM, subject to deduction of tax at source ("TDS").

By order of the Board

Place: Mumbai

Date : July 12, 2023

For VOLTAMP TRANSFORMERS LIMITED SANKET RATHOD COMPANY SECRETARY



PH Circle

Pathanamthitta

भारतीय कंटेनर निगम लिमिटेड CONTAINER CORPORATION OF INDIA LTD. एक नवरत्न कम्पनी (भारत सरकार का उपक्रम) A Navratna Company (A Govt. of India Undertaking) G2. - division

E-Tender Notice No.: CON/Area-III/MVN/HNLD/0723/03 E-tender cum e-reverse auction in two e-bids system are invited from the interested parties for Handling of Cargoes at CFS/MVN (Tuticorin). Last date of submission of e-bid online is on 04.08.2023 upto 15.00 hrs, and opening of the e-bids online on 07.08.2023 at 11.30 hrs. For brief NIT, please log on concorindia.com / eprocure.gov.in. For detailed e-tender document and for online submission log on tenderwizard.com/CCIL. Corrigendum / addendum, f any, will be hosted on websites only, before the last date of submission. For any clarification, please contact 044-26482192 and M/s ITI Ltd. 011-49424365 for online submission or email sr.ro@concorindia.com. Sd/- CGM/Chennai Cluster Head

NOTICE INVITING E-TENDER (NIT)

♣ Dr. Agarwals Dr. Agarwal's Eye Hospital Ltd.

CIN No.L85110TN1994PLC027366 Registered Office: 3rd Floor, Buhari Towers, No.4, Moores Road, Off Greams Road, Chennai-600006. Tel: 91-44-43787777. Email: investor@dragarwal.com,Website:www.dragarwal.com

NOTICE

remained unclaimed for a period of seven consecutive years.

dividends to Investor Education and Protection Fund (IEPF) Notice is hereby given to those shareholders who have not claimed. encashed their dividend since the year 2015-16 & the same has

Sub: Transfer of equity shares of the company relating to unclaimed

Pursuant to the provisions of section 124(6) of the companies Act, 2013. as amended from time to time read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, the equity shares in respect of which dividends have remain unclaimed by the shareholders for seven consecutive years, are mandated to be transferred by the company to the demat account of the Investor Education and Protection Fund Authority established by the Central Government. Accordingly, the shares of all shareholders who have not claimed their dividend since 2015-16 are liable to be transferred to IEPF.

In this regard, individual communications have already been sent to all the concerned shareholders at their latest address available with the company and the details of such shareholders have also been displayed on the website of the company i.e. www.dragarwal.com.

All concerned shareholders are hereby requested again to claim their shares and unclaimed dividend amount(s) on or before the last date i.e. September 29, 2023 by making an application to the company in writing. Any claim made after the above mentioned date shall not be considered

Please also note that no claim shall lie against the company or its Registrar and Share Transfer Agent in respect of individual amounts. shares and other benefits accruing thereon, so transferred to the IEPF The shareholders can however, claim their unclaimed dividend & shares already transferred to IEPF by following the procedure stipulated in the IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016.

For further information / clarification on the subject matter you may contact the undersigned by sending an e-mail at investor@dragarwal.com or reach our Registrar and Share Transfer Agent(s), whose address and contact details given below. M/s. Integrated Registry Management Services Private Limited

2nd Floor, "Kences Towers", No.1, Ramakrishna Street, North Usman Road, T.Nagar, Chennai- 600017, Phone: 044 28140801, 28140803 Fax: 044-28143378, 28142479; Email: corpserv@integratedindia.in For Dr. Agarwal's Eye Hospital Ltd

Place : Chennai Date : 12.07.2023 Meenakshi Jayaraman Company Secretary

PUBLIC ANNOUNCEMENT

	(Under Regulation 6 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)				
	FOR THE ATTENTION OF THE CREDITORS OF LOOCUST INCORP APPAREL EXPORT PRIVATE LIMITED				
1.	1. Name of corporate debtor Loocust Incorp Apparel Export Private Limited				
2.	Date of Incorporation of corporate debtor	16/12/2015			
3.	Authority Under Which corporate debtor Is Incorporated / Registered	Incorporated under the Companies Act 2013 and Registered with Ministry of Corporate Affairs RoC- Coimbatore			
4.	Corporate Identity No. / Limited Liability	U17111TZ2015PTC022074			
5.		28/13 M G R Nagar, Fourth Street, Tirupur, Coimbatore, Tamil Nadu 641602, India.			
6.	Insolvency commencement date in respect of corporate debtor	Order date: 10/07/2023			
7.	Estimated date of closure of insolvency resolution process	06/01/2024			
8.	Name and registration number of the Insolvency Professional acting as Interim Resolution Professional				
9.	Address and e-mail of the Interim Resolution Professional, as registered with the Board	Address: Flat No 104, Tiana, House of Hiranandani, 5/63 OMR, Egattur, Navalur (Post), Chengalpattu (District), Near Marina Mall, Chennai, Tamil Nadu ,600130 Email: sekaranirp@gmail.com			

Correspondence Address: BKC Centre, 31-E, Address and e-mail to be used for correspondence with the Interim Laxmi Indl. Estate, New Link Road, Andheri Resolution Professional (W), Mumbai - 400053. Process Email id:Loocustincorp.cirp@gmail.con 11. Last date for submission of claims Classes of creditors, if any, under clause(B)

of sub-section (6a) of section 21, ascertained by the Interim Resolution Professional Names of Insolvency Professionals identified to N/A act as Authorised Representative of creditors a class (Three names for each class)

(a) Relevant Forms and (b) Details of

https://www.ibbi.gov.in/home/downloads authorized representatives are available: Physical Address: N.A. Notice is hereby given that the National Company Law Tribunal has ordered the commencement of a corpora

nsolvency resolution process of M/s. Loocust Incorp Apparel Export Private Limited on 10/07/2023. The creditors of M/s. Loocust Incorp Apparel Export Private Limited are hereby called upon to submit the claims with proof on or 24/07/2023 to the interim resolution professional at the address mentioned again:

The financial creditors shall submit their claims with proof by electronic means only. All other creditors ma submit the claims with proof in person, by post or by electronic means. Submission of false or misleading proofs of claim shall attract penalties. Mutharasapuram Ganesan Chandrasekaran

Date: 13/07/2023 Place: Chennai

Interim Resolution Professiona In the matter of Loocust Incorp Apparel Export Private Limite IBBI Reg. No. IBBI/IPA-003/00337/2021-2022/1362 AFA Valid till: 30.05.202

sparco

SUN PHARMA ADVANCED RESEARCH COMPANY LIMITED

Registered Office: Plot No. 5&6/1, Savli G.I.D.C. Estate, Savli - Vadodara Highway, Manjusar - 391775 District -Vadodara, Gujarat Corporate Office: 17/B, Mahal Industrial Estate, Mahakali Caves Road,

Tel: +91 22 6645 5645 Fax: +91 22 6645 5685 Website: www.sparc.life Email: secretarial@sparcmail.com

NOTICE OF 18™ ANNUAL GENERAL MEETING

Andheri East, Mumbai 400 093, Maharashtra

The 18th Annual General Meeting ("AGM") of the Company will be held through Video Conferencing ("VC")/ Other Audio-Visual Means ("OAVM") on Monday, August 07, 2023 at 03:30 P.M. (IST) in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("Act") and the rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") read with all applicable circulars on the matter issued by the Ministry Of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India ("SEBI"), to transact the business set out in the Notice calling

The Annual Report for the financial year 2022-23 (including Notice of AGM) will be sent, electronically, to those shareholders holding shares as on July 07, 2023 and whose e-mail address is registered with the Registrar and Transfer Agent ("RTA")/ Depository Participants / Depositories. The said Annual Report including the Notice will be available on Company's website at www.sparc.life and on the website of BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively. The Notice of AGM will also be made available on the website of Central Depository Services (India) Limited ("CDSL") at www.evotingindia.com. being the agency appointed by the Company for providing VC and e-voting facility (remote e-voting facility as well as electronic voting facility during

Manner of registering / updating e-mail address, bank account details, etc.: . Shareholders holding shares in physical mode are requested to register / update KYC

details such as PAN (Aadhar linked), Nomination Details, Contact Details (address with PIN, mobile number and email address), Bank Account Details (bank name, branch name, account number and IFS code) and Specimen Signature with the Company's Registrar and Transfer Agent ("RTA"), Link Intime India Private Limited. The relevant forms prescribed by SEBI for furnishing the above details are available on the Company's website at www.sparc.life as well as on RTA's website at www.linkintime.co.in. For any clarifications / queries with respect to the submission of above mentioned forms, shareholders may contact the RTA at +91 22 4918 6000 or by email on rnt.helpdesk@linkintime.co.in. Shareholders holding shares in dematerialized mode are requested to register,

update KYC details such as PAN (Aadhar linked), Nomination Details, Contact Details (address with PIN, mobile number and email address), Bank Account Details (bank name, branch name, account number and IFS code) and Specimen Signature with the relevant Depository Participant. Manner of casting vote(s) through e-voting and to attend AGM through VC/OAVM:

Pursuant to the provisions of Act and Listing Regulations, the Company will be providing to the shareholders the facility to exercise their right to vote by electronic

means, i.e. remote e-voting and e-voting during the AGM ("e-voting"). The facility of casting votes through e-voting is being provided by CDSL. The Notice of the AGM inter alia contains the process and manner of e-voting, which includes the process and manner of e-voting by shareholders holding shares in physical form or by shareholders who have not registered their e-mail address. The process and manner to attend AGM through VC/OAVM is also given in the Notice of the AGM. By order of the Board of Directors

For Sun Pharma Advanced Research Company Limited

Company Secretary and Compliance Officer Mumbai / July 12, 2023

Nitta Gelatin India Limited

CIN: L24299KL1975PLC002691 Reg. Office: 56/715, SBT Avenue, Panampilly Nagar, Ernakulam, Kerala, PIN: 682036

E-mail ID: vinodmohan@nitta-gelatin.co.in Website: https://www.gelatin.in

NOTICE OF THE 47[™] ANNUAL GENERAL MEETING

Company ("47" AGM") will be convened on Friday, 4" August, 2023 at 10.30 a.m. (IST) through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Ministry of Corporate Affairs General Circular No. 20/2020 dated 05th May, 2020 that allow companies to hold Annual General Meeting (AGM) without the physical presence of the Members at a common venue as permitted by General Circular 10/2022 dated December 28, 2022 read with SEBI Circular No: SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May, 2020 and SEBI circular no. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023. The Notice of the 47th AGM and the Annual Report including the Financial Statements

for the year ended 31st March, 2023 has been sent only by e-mail to all those Members, whose email addresses are registered with the Company's Registrar and Transfer Agent (RTA) or with the respective Depository Participants (DP), in accordance with MCA Circular(s) and SEBI Circular. The copy of the Annual Report 2022-23 is also available on the Company website viz https://www.gelatin.in. Members who did not receive the Annual Report can download the same from the Company's website. Members holding shares either in physical form or in dematerialized form, as on the cut off date of 28th July, 2023 may cast their votes electronically on the Ordinary and

- Special Business, as set out in the Notice of the 47th AGM through electronic voting (remote e-voting) facility of Central Depository Services (India) Limited (CDSL). All the members are informed that:
- a) All businesses/resolutions set forth in the Notice of the 47th AGM may be transacted through voting by electronic means;
- b) The remote e-voting period shall commence on Tuesday,1st August, 2023 at 9.00 a.m.; The remote e-voting period shall end on Thursday, 3rd August 2023 at 5.00 p.m.;
- d) The cut off date, for determining the eligibility to vote through remote e-voting or through e-voting system for the 47th AGM is 28th July, 2023; The Company has appointed Mr. Abhillash Nedlyalil Abraham, Practising Company
- Secretary as Scrutinizer to scrutinize the e voting process in a fair and transparent f) The Company has completed the despatch of Notice and Annual Report by email on Wednesday, the 12th July, 2023 to all members whose name appears in
- the Register of Members/ Beneficial Owners as on Friday, 7th July 2023; g) Persons who have acquired shares and become members of the Company after the dispatch of the notice and hold shares as on the cut-off date of 28th July, 2023 may obtain the login ID and password by sending request at helpdesk.evoting@cdslindia.com or the Registrar And Transfer Agent -M/s. Cameo Corporate Services Limited at
- the e-mail murali@cameoindia.com.; Members may note that a)remote e-voting module shall not be allowed beyond 05.00 p.m. on 3rd August, 2023 and the same may be disabled by CDSL and once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it subsequently; b) The Members who have cast their vote by remote e-voting prior to the 47th AGM may participate in the 47th AGM through VC/OAVM Facility but shall not be entitled to cast their votes again through the e-voting system during the 47th AGM; c) the Members participating in the 47th AGM and who had not cast their vote by remote e-voting, shall be entitled to cast their votes through e-Voting system during the 47th AGM; and d) a person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to
- The Notice of the 47th AGM and the Annual Report are available on the Website of the Company at https://www.gelatin.in and on the website of BSE Limited at www.bseindia.com. The Notice of the 47th AGM is also available on the website of CDSL at https://www.evotingindia.com; and

avail the facility of remote e-voting and e-voting during the 47th AGM;

allowed to vote through their demat account maintained with their Depositories and Depository Participants. Members are advised to update their mobile number and email id in their demat accounts in order to access the E-voting facility. The information about login credentials to be used and the steps to be followed for E-voting and joining virtual meetings are explained in the Notice of the 47th AGM. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43.

Place: Kochi

Date: 13.07.2023

By Order of the Board, For Nitta Gelatin India Limited

Vinod Mohan Company Secretary & Compliance Officer

AARTI INDUSTRIES LIMITED CIN: L24110GJ1984PLC007301

Regd. Off.: Plot Nos. 801, 801/23, G.I.D.C. Estate, Phase III, Vapi – 396 195, Dist. Valsad, Gujarat. Corp. Off.: Udyog Kshetra, 2nd Floor, Mulund Goregaon Link Road, L.B.S. Road, Mulund (West), Mumbai – 400 080. Website: www.aarti-industries.com; E-mail: investorrelations@aarti-industries.com

NOTICE OF 40TH ANNUAL GENERAL MEETING NOTICE IS HEREBY GIVEN THAT the 40th Annual General Meeting ("AGM") of the Members of Aarti Industries Limited ("the Company") will be held on Friday, the 4th day of August, 2023, 11:00 a.m. IST, through Video Conferencing ("VC")/ Other Audio-Visual Means ("OAVM") to transact the business, as set out in the Notice convening AGM. In compliance with General Circular 10/2022 dated December 28, 2023, issued by the Ministry of Corporate Affairs ("MCA") and SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023 issued by Securities and Exchange Board of India ("SEBI") (hereinafter collectively referred to as "the Circulars"), companies are allowed to hold AGM through VC. without the physical presence of members at a common venue. Hence, the AGM of the

Company is being held through VC/OAVM to transact the business as set forth in the

In Compliance with the Circulars, electronic copies of the AGM Notice and Annual Report 2022-23, have been sent to all Members whose email ids are registered with the Company Depository Participant(s)("DP") and the same are also uploaded on the website of the Company at www.aarti-industries.com and can also be accessed from the websites of the Stock Exchanges i.e. BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of National Securities Depository Limited ("NSDL") i.e. www.evoting.nsdl.com. The dispatch of the AGM Notice and Annual Report through emails has been completed on July 12, 2023. Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 ("Act") read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, Regulation 44 of the SEBI (LODR) Regulations, 2015 and Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India, the Company is providing voting ("remote e-voting") facility to all the Members to

cast their votes on all resolutions set out in the Notice of the 40th AGM. For this purpose, the Company has availed facility for voting through electronic means from NSDL The e-voting period shall commence on Tuesday, August 1, 2023 at 9:00 a.m. IST and ends on Thursday, August 3, 2023 at 5:00 p.m. IST. During this period, Members holding shares either in physical form or in dematerialized form as on cut-off date i.e. Friday, July 28, 2023 may cast their vote electronically. The e-voting module shall be disabled by NSDL

for voting thereafter. Members who have acquired shares after the sending of Notice through electronic means and hold shares as on cut-off date may obtain the User ID and password by sending a request at evoting@nsdl.co.in or investorrelations@aarti-industries.com. However, if the person is already registered with NSDL for remote e-voting then you may use existing User

ID and password, and cast your vote. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently. The facility for e-voting will also be made available during AGM and those Members present in the AGM through VC/OAVM, who have not cast their vote on the resolution through remote e-voting and or otherwise not barred from doing so shall be eligible to vote through the e-voting systems at the AGM. The Members who cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled

Members who do not have the User ID and password for e-voting and for attending AGM through VC/OAVM or have forgotten the User ID and password may retrieve the same by following the remote e-voting instructions mentioned in the Notice of 40th AGM. Further, Members can also use the OTP based login for logging into the e-voting system of NSDL. Members shall be able to attend the AGM through VC / OAVM or view the live webcast of AGM provided by NSDL at https://www.evoting.nsdl.com by using their remote e-voting login credentials and selecting the EVEN for Company's AGM. The attendance of the Members attending the AGM through VC/OAVM will be counted for the purpose of

ascertaining the quorum under Section 103 of the Act. Process of Registering E-mail addresses:

to cast their votes again.

Members who have not registered their e-mail addresses, so far, are requested to register their e-mail addresses, in respect of electronic holdings with the Depository through their concerned Depository Participant(s). Members who hold shares in physical form are requested to provide their e-mail addresses to the Link Intime India Private Limited sending an e-mail at rnt.helpdesk@linkintime.co.in or to the Company at investorrelations@aarti-

Process for those shareholders holding shares in physical form or whose e-mail addresses are not registered with the company for procuring User id and password for remote e-voting and e-voting during the AGM:

- . In case shares are held in physical mode, please provide Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of Aadhar Card) by e-mail to investorrelations@aarti-industries.com.
- In case shares are held in demat mode, please provide DPID-CLID (16 digit DPID + CLID or 16 digit beneficiary ID), Name, client master or copy of Consolidated Account statement, PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of Aadhar Card) to investorrelations@aarti-industries.com. Alternatively, member may send an e-mail request to evoting@nsdl.co.in for obtaining User ID and password by providing the details mentioned in Point (1) or (2) as the case may be.

Shareholders and e-voting user manual for shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 022 - 48867000 and 022 -24997000 or send a request to Amit Vishal, Assistant Vice President-NSDL or Pallavi Mhatre, Senior Manager-NSDL at Email: evoting@nsdl.co.in. The record date for the purpose of determining entitlement of shareholders for the final

In case of any assistance, Members may refer the Frequently Asked Questions (FAQs) for

dividend for fiscal 2023 is Friday, July 28, 2023. The payment of dividend shall be made on or before September 2, 2023, subject to the shareholders' approval at the 40th AGM. By Order of the Board of Directors

> Raj Sarraf **Company Secretary**

ICSI. M. No. A15526

For Aarti Industries Limited

CHENNAI/KOCHI

financialexp.epa.in

Place: Navi Mumbai

Date: July 12, 2023

AND OTHER RELATED INFORMATION

Dear Member(s), Notice is hereby given that the Forty Seventh Annual General Meeting of the

மதுரையில் 15-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு

மதுரையில் வருகிற 15ந்தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. மு.க.ஸ்டாலின் தலைவருமான நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நூற்றாண்டு நாயகர் கருணாநிதிக்கு தி.மு.க.வின் சார்பிலும், திராவிட மாடல் அரசின் சார்பிலும் ஆண்டு முழுவதும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை (முதலமைச்சர் என்ற பொறுப்பில் ். உள்ள உங்களில் ஒருவனான நான் சிறப்போடும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும் வேண்டும் உறுதியை மனதில் ஏற்றுக்கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறேன்.

6 தளங்களில்...

தி.மு.க. தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி கருணாநிதி நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாக கொண்டிருக்கிறது. கொண்டாடி எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் கருணாநிதியின் புகழ் போற்றும் வகையில் ஜூலை 15ந்தேதி தமிழ் நகராம் மாமதுரையில் உலகத் தரத்திலான கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்க இருக்கிறேன்.

கலைஞர் நூலகத்தில் அறிவியல் இலக்கியம். தொழில் நுட்பம் சார்ந்த நூல்கள் என சுமார் 3.30 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு ரூ.120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், சேமிப்பு, செய்திநாளிதழ் கட்டும் பிறிவு அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு

கார்ப்பரேட் கடனாளர் வுவக்கக் தேசி

கார்ப்பரேட் அடையாள எண்/ கார்ப்பரே

டனாளரின் வரம்பிற்குட்பட்ட அடையாள எண்

காப்பரேட் கடனாளின் பதிவு அலுவலக மற்றும் முதன்மை அலுவலக முகவரி (வேறு ஏதேனும் இருப்பின்



ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.

முதல் தளத்தில் கருணாநிதி பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள், பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் அமைக்கப்பட்டுள்ளன. தளத்<u>தி</u>ல் ஆங்கில மூன்றாவது நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. எதிர்காலக் நான்காவது தளத்தில் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாவர்கள் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

மின்னணு தளத்தில் ஐந்தாவது தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் அறிவுச் கேவையான செல்வங்கள் அனைத்தையும் தருவத**ற்**கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன. உள்கட்டமைப்ப கள் கண்களை விரியச் செய்யும் வகையில் வியக்க

வைக்கின்றன.

சென்னை கோட்டூர்புரத்தில் பார்த்துப் பார்த்து உருவாக்கிய நூற்றாண்டு நூலகத்தை அண்ணா மனதில் கொண்டு, மதுரை மாநகரில் கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தைச் சிறப்பாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எதிலும் வல்லவர் எனப்படும் எ.வ.வேலுவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இளைஞர்களின் நெஞ்சமறிந்த அன்பில் மகேஷ் முழுமையாக பொய்யாமொழியும் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

வளர்ச்சி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான 15ந்தேதி மாலையில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச். குழும தலைவர் ரோவினி சி.எல் நாடார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். ரும் உயிர்நிகர் கருணாநிதியின் போற்றும் சின்னங்கள் இன்னும் பல அடுத்தடுத்து அமைய இருக்கின்றன. அத்தனையும் வடிவமைப்பில் எழில் மிகுந்தது. மக்களுக்கு என்றென்றும் பயன் கருணாநிதியின் தருவது, படைப்பாற்றலும் நிர்வாகத் திறனும் போலவே நிலைத்தப் பெறக்கூடியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லபேசி : 91—44—43787777. மின்னஞ்சல் : investor@dragarwal.com, இணையதளம் : www.dragarwal.com

் Dr.Agarwals Dr.அகர்வால்'ஸ் ஐ ஹாஸ்பிடல் லியிடெட்

CIN : L85110TN1994PLC027366 பதிவு அலுவலகம்: 3வது மாடி புகளி டவர்ஸ், எண்.4, மூர்ஸ் சாலை, கிரீம்ஸ் சாலை, சென்னை - 60000

அறிவிப்பு

பொருள் : கோரப்படாத டிவிடெண்டுகள் தொடர்பான கம்பெணியின் சமபங்குக

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) மாற்றுதல்.

2015-16ம் நிதியாண்டிலிருந்து டிவிடெண்ட் கோரப்படாத / பெறப்படாத பங்குகணை

2013-ம் வருடத்திய கம்பெனிகள் சட்டத்தின் 124(6) பிரினின் கீழும், 2016-ம்

வருடத்திய முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கியல், தணிக்கை, மாற்றுதல் மற்றும் திரும்பி தருதல்) விதிமுறைகளின் கீழும், கடந்த7ஆண்டு காலமாக பங்குதாரர்களால் கோரப்படாத டிவிடெண்டுகள்

கழும், கடந்த / ஆண்டு காலமாக பங்குதாராகளால் கூரப்படாத டினாடை எடுகள் தொடர்பான சம்பங்குகளை மத்திய அரசால் நிறுவப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் டிமாட் கணக்கிற்கு கம்பெனியால் மாற்றப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2015-16 நிதியாண்டிலிருந்து டினிடெண்டுகள் கோரப்படாத அணைத்து பங்குதாரர்களின்

பங்குதாரர்களின் சமீபத்திய முகவரிகளுக்கு தனித்தனியே அறிவிப்புகளும் நினைவு கடிதங்களும் எந்தனவே அனுப்பப்பட்டுள்ளது மேலும் கம்பெனியின்

www.dragarwal.com என்ற இணையதளத்தில் இது தொடர்பான பங்குதாரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பங்குதாரர்களின் பங்குகள் மற்றும் கோரப்படாத டிவிடெண்ட் தொகைக**ை**

பங்குநார்களான பங்குகள் மற்றும் கொரப்படாத டி.விடைக்கட் தொகைக்களை கடைசி தேதியான அதாவது 29.09.2023 அண்**நோ அல்லது முன்பாகவே**! கம்பெனிக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து கோரி பெற்றுக்கொள்ளுமாற

இதன் மூலம் தொடர்புடய அனைத்து பங்குதாரரகளும் மீண்டும் இதன் மூலம் தொடர்புடய அனைத்து பங்குதாரரகளும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்குறிப்பிடப்பட்ட தேதிக்கு பின்னர் வரும் ஏதேனும் உரிமைகோரல் பரிசீலிக்கப்பட மாட்டாது. அவைகள் பதிவுக்கும்

IEPF ஆணையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்ட தனிப்பட்ட தொகை, பங்குகள் மற்றும் இதர பயன்கள் தொடர்பாக கம்பெணி அல்லது அதன் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று ஏஜெண்டுக்கு எதிராக உரிமைகோரல் எதுவும் மேற்கொள்ள

பங்கு மாற்று 'எஜ்ண்டுக்கு எத்ராக உாமைக்காரை எதுவும் மேறிகொள்ள இயலாது எண்மதை தபவுசெய்து அதியவும். இருப்பினும் 2016-ம் வருடத்திய IEPF ஆணையம் (கணக்கியல், தணிக்கை, மாற்றுதல் மற்றும் திருப்பி தருதல்) விதிமுறைகளில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி IEPF ஆணையத்திற்கு ஏற்கணவே மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட பங்குதாரங்களுடைய கோரப்படாத டினிடெண்ட் மற்றும் பங்குகளை கோரி திரும்பபெற இயலும்.

இது தொடர்பாக மேலும் தகவல்/விளக்கம் அறிய, investor@dragarwal.com என்ற

இது அதாட்டப்பாக எலதும் நகையில் கூறியில் கிறியில் படுகள்ளலாம் அல்லது கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்குமாற்ற

தொடர்பு கொள்ளலாம் அல்லது கம்பெண்யான பதுவாளா மழ்நூம் பங்குமாற்று ஏஜெண்ட் ஆகியோரை கீழே குறிப்பிடப்பட்ட முகவரியில் தொடர்புகொண்டு

M/s. இண்டகிரேட்ட் ரிஜீஸ்ட்ரி மேனேற்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், 2வது மாடி, "கென்சஸ் டவர்ஸ்", எண். 1, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600 017, போன் : 044 28140801, 28140803

Dr.அகர்வால் 'ஸ் ஐ ஹாஸ்பிடல் லிமிடெட்டுக்கா

மீனாக்கி லெயராமன்

கம்பெனி செயலாள

பேக்ஸ் :044-28143378, 28142479, இ-மெயில் :corpserv@integratedindia.in.

தொடர்பாக கம்பெணியில் பதிவு செய்யப்பட்டுள்ள

வைத்திருக்கும் மற்றும் கடந்த 7 ஆண்டு காலமாக ப பங்குதாரர்களுக்கு இந்த அறிவிப்பு அறிவிக்கப்படுகிறது.

பங்குகளும் IEPF ஆணையக்கிற்கு மாற்றப்பட உள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட

பேரிடர் நிவாரணத்துக்காக தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு ரு.7,532 கோடி நிதி: மத்திய அரசு வழங்கியது

புதுடெல்லி, ஜூலை.13 நிலச்சரிவு, வெள்ளம். வறட்சி உள்ளிட்ட மாநில பேரிடர் தமிழ்நாடு நிவாரணத்துக்காக உள்பட 22 மாநிலங்களுக்கு ரூ.7,532 கோடி நிதியை மத்திய வழங்கியுள்ளது.

வறட்சி. சூறாவளி, பூகம்பம். வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, பனிச்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவத<u>ற்</u>கான நிவாரணம் செலவினங்களை சந்திக்க பொறுப்பு நிதி மாநில பேரிடர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய சார்பில் அரசு

மாநிலங்களுக்கான மாநில பேரிடர் பொறுப்பு நிதி ஒதுக்கீடு என்பது கடந்த கால செலவு, பரப்பளவு, மக்கள்தொகை பேரிடர் மற்றும் அபாயக் குறியீடு போன்ற பல காரணிகளை அடிப்படையாக கொண்டது.

வகையில் தற்போது இந்த மாநில பேரிடர் நிவாரணமாக 22 ரூ.7,532 கோடியை மாநிலகளுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் ். செலவினத்துறை விடுவித்தது.

அமைச்சகத்தின் உள்துறை பரிந்துரையின்படி, தமிழ்நாட்டுக்க<u>ு</u> ஆந்திராவுக்கு கோடியும், **ரு.**450

கர்நாடக**த்**துக்கு கோடியும், கேரளாவுக்கு ரூ.138.80 தெலுங்கானாவுக்கு கோடியும், ரு.188**.**80 கோடியும், இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.180.40 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

பெய்துவரும் நாடு முழுவதும் கனமழை காரணமாக, கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டது சான்றிதழுக்கு என்பது குறித்த காத்திருக்காமல், வழிகாட்டி நெறிமுறைகள் தளர்த்தப்பட்டு இந்த நிதி தற்போது விடுவிக்கப்பட்டு

உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்பாசி சட்டம், 2002



த்ருமத்.V. **அனிதா** вытими: 30.9.1980 usoma: 13.7.2011 என்றென்<u>ற</u>ும்

உன் நினைவில் வாழும் கணவர்: R. விஜய் மகேஸ்வரா மகள்கள்: V. சொர்ணதர்ஷினி

> V. அமிர்த தர்ஷினி மற்றும் உறவினர்கள்

124/94, 5-வது தெரு, நேதாஜி நகர், சென்னை-81.

9677052752

NAME CHANGE

I. E.Babu, alias Babu Ethirai son of (late) Thiru Ethirajan, born on 13th March 1965 (District of Birth: Chennai), residing at No.23, Karunagar Koil Street, Maduravoyal, Chennai- 600095, shall hence forth be known as BABU ETHIRAJAN-

E.BABU alias BABU ETHIRAJ Place: Chennai.

Date: 13th July 2023

BEFORE THE XXIV ASSISTANT CITY CIVIL JUDGE, CHENNAI I.A. No: 1 of 2022

O.S. No. 3870 of 2019

Mr. A. Ganeshkumar

... Defendant Mr. A. Ganesh Kumar. Son of Mr. Arumugam, No: 10/15, Santhiyappa Street,

Choolai. Chennai 600 011 Please take Notice that the plaintiff hasfiled the above suit for recovery of money. The Hon'ble XXIV Assistant City Civil Judge at Chennai was pleased to order notice to you for your appearance on 21.07.2023. Please be on 21.07.2023. Please be present in person or through your counsel duly instructed by you, on 21.07.2023 at 10.30 A.M failing which the matter will be heard and decided in your absence.

R. Dananievan Counsel for Plaintiff

BEFORE THE HONOURABLE XXVIII ASST. CITY CIVIL COURT AT CHENNAI E.P.No. 62 OF 2019

ARC No. 276 OF 2017 Margadarsi Chits Private Limited Rep by Foreman . Petitioner /Decree holder

Versus A. Vadivukarasi and others .Respondent/Jugement Debtors R. Pushpalatha-JD5

(W/o.N.Rajendran) No.57/23, Scheme Indira Nagar, 1st Floor 15th Lane Clear scheme Adavar. Chennai- 600 020. Please take notice in the above

Execution Petition filed against you for sale of your Immovable property described in the schedule hereunder. You are hereby requested to be present in person or your counsel and your property will be auctioned in Public, as per the order of the Honourable XVIII Asst. City Civil Court. Chennai at 4.00 P.M. on 26-07-2023 in the City Civil Court Campus, High Court Buildings, Chennai.

SCHEDULE All that piece and portion of the Flat No.57 /23, Schemes Indira Nagar, First Floor of the building erected on the land in Survey No. 49 / 3 part of Thiruvanmiyur Village at South Chennai Chennai Flat measuring 21.55 sq.meter (Plinth area of the tenment) and the land being North By: T.S.No.57 /24 East By: T.S.No.57 /22 South By: Vacant Land

of f Saidapet and District of South District Chennai-Joint-I. M.DURAIRAJ

Within the Sub Registration

கோடக் மஹிந்திரா பேங்க் லிமிடெட் kotak Kotak Mahind

பிரிவு 13(2)ன் கீழ் பதிவு அனுவலகம்: 27BKC, C 27, G – பிளாக், பந்தார குர்லா காம்ப்ளக்ஸ், பந்த்ரர (கி), மும்பை 400 05 கிளை அலுவலகம்: எண். 185, 2வது தளம், மவுண்ட் ரோடு, அண்ணா சாலை, சென்னை 600 006. டிமாண்ட் நோட்டீஸ்

	களை அலுவலகம்; எண். 18	35, 2வது தளம், மவுண்ட சாடு, அண்ணா சாலை, வசன்னை 600 (46. 46.	
டுக்குறிப்பிடப்பட்டுள்ள கடன்நார்கள், உடன்கடன்நார்கள் ஆகியோரவிய நீங்கள் சேடி விரியாக விவரிக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்களை (புதிறங்கள்) அடமாஸ் வைத்து வங்கிறதி நிறுவளங்களில் கடன் வசதியை பெற்றீர்கள். அந்த தொகையை நீங்கள் செலுத்தத் தவறியதால், உங்கள் உளகள் செயல்படுத்தப்படாத ஆகிறிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் நேறிசென்ன கடனுக்கை நீங்கள் அளித்துள்ள ஆவணங்களின்படி உங்களிடமிறத்து பெறப்பட வேண்டிய அனைத்து நாகிகள், பலன்கள் உரிமைகள் ஆகியவற்றை பெற நிங்கள் அடமானமாக வவத்த கீழ்க்கண்ட அசையா செல்தின் பத்திரங்கள் ஒப்பந்தப்படி கோடக் மற்றிந்திரை பேங்க விகிட்ட வசம் ஒப்படைகள்பட்டுள்ளது. கேற்றென்னை ஒப்பந்தப்படி மற்றும் செலுத்த கேண்டிய பாகிகதின் படுத்திரங்கள் ஒப்பந்தப்படி கோடக் மற்றிந்திரை பேங்க விகிட்ட வசல் ஒப்படைகள் அதிய விறுந்ததாக உடனிட்டுச் சொத்து நேரன உரிமை அமலக்கள் சட்டம் 2002 (சட்டம்), பிரிவு 13(2)ன் கீழ் டிமான்ட நோட்டகை வக்கில அனுப்பி இருந்தது. சட்டப்பிரிவு 13(2) மற்றும் கடனிடுடு கிமை (அமலக்கள் விதிகள் 2002ன் விதில மறை மற்று சேவையாக அதன் விவரங்கள் நிக்கு வெளிபடப்பட்டுள்ளன. கடன்தாரர்கள், உடன்கடன்தாரர்கள், உத்தரவாததாரர்கள், பத்திரங்கள், செலுத்த வேண்டிய பாக்கித் தொகை, பிரிவு 13(2)ன் கீழ் அனுப்பப்பட்ட அமண்ட் தோட்டில் மற்றும் கோடிப்பட்டுகளை ஆகிய விவரங்கள் கேறு அளிக்கப்பட்டுல் துக்கு				
வ. என்	கடன்தாரர், உடன்கடன்தாரர் பெயர், முகவரி மற்றும் கடன் கணக்கு என் மற்றும் கடன் தொகை	ஆசையா செரத்தின் விவரம்	கடன் வழங்கியவர் பெயர் ஒப்பந்த தேதி அமான்ட் தோட்டீஸ் தேதி பாக்கி தொகை, ரூபாயில்	
1	திரு ஏவணன் V, S10, திரு வெங்கடாஜலம் உதிருகதி. பழனியில்கள் S, W10, திரு ஒரு என்னன் வீ துழைந்து களிப்பேடம் என். 113த நடுத்துக் அத்தியூர், திருக்கை, வீழுப்புரம், அயிழ்நாடு 0007010 மேலும் SF- என். 33710, நடுதிதை அத்தியூர், திருக்கை தோலம் உயரப்புரி, விக்டிர்வளன், தனுக்கா, வீழுப்புரம் 000701 கடன் கண்கு என். 6038518515837 ஆனுறித்கப்பட்ட உணி தேசை சூர் (4,1,139) – (ரூபாய் புதின்னிகு லட்டுத்த நரிப்படுதொளிர்த்து தூற்று முப்பத்தொள்பது மட்டும்).	அடமான செத்தின் சிறு துண்டுகளும் ஆதன் பகுதிகளும், வி முப்பும் பதிவு மாயட்டம். அன்னியுர் துணை வட்டம் வீக்கிர்வான்று தாறுக்க, அத்தியுறிகுகை கிரமம் நத்தும் எயிய என். 271-2 - 10.00140 சது மீட்டி, சிலைமல் 11.0046, ஒரவணன் கெரியம் நத்தும் மனை. இந்கு 10 மனியாள் சிறு பீடிறிடு நண்டடானிக்கு செத்துமன் மனை. திந்கு: எவிக்கானதுக்கு சிகத்தமான மனை மிறும் வீகித்தாம் நிலக்கி கிறத்து பேறி வரு ஒரு பட்டம் நில நிலம் மற்றும் ஆகிகி தாம் போட்டம். உட்டிய விளையில் யடக்கு தெரு தெற்கு எரமணனுக்கு செத்துமான மனை. மேற்கு தன்டமானிக்கு செத்தமான மனை, திடிக்கிய வரும் ஆகிகிறது தேறிக்க 30 அரது அடி குடிக்கும் கேற்ககை 10 ஆர் அடிகற்றும் வடக்கில் குத்து தேறிக்க 30 அரது அடி குடிகத்தம் 2000 சாதுர அடி (108.07 ஆர் வீட்டர்) காலி நிலம் வந்தும் ஆகிகிறன் போட்பட்ட கட்டியம்.	1. புதூற் பைனான்ஸ் விகிட்ட 2. 30.03.0223 3. 05.06.0203 அன்ற செலுத்த பேண்டிய திதுவை தொகை கு.19,73,1747 (குபாய் புதிதான்பது வடந்தி குழுக்கும் அரசு முடித்து தூற்ற குழுத்து தான்கு வட்டும்) கற்றும் 90.00.02032 முதல் முழு தொகையும் செலுத்தும் நான் வரையிலான பொருந்தக்கூடிய விட்டி	
2	திரு சந்தோல் ஆனார் A 310. இ. ஆன்பரக ம் திறமுகி புவசினைல்வரி MVI விற சந்தோல் ஆனார் A 200 விறின் எண்ட 1350. பியியாயிற்ற தேரார் கிழுப்புரம் வேறுர் கரைவரை வேறும் முகவரி எஸ் மட்டனர். 350. பிறியாயிற்ற தேரார் கிரமம் ம் பஞ்சையத்து பூளியன் வேறுர் கரைவர் கரைவர் கரைவரும் இருக்கும் இருக	திறு தண்டுகளும் அதன் பழகிகளும். விருப்புரம் மாடைப்படம். விருப்புரம் புரிவு மாடைப்படுகள்கிறும். விருப்பு வைட்டம் விருப்புரம் அருக்க கொள்ளினர் விருப்பு வைட்டம் விருப்புரம் அருக்க கொள்ளினர். விருப்பு வருக்கு விருப்புரம் அருக்க கொள்ளியர். அன்றும் விருப்புரம் அருக்கு விருப்புரம் அருக்கு அருக்கு அன்றும் வடக்கு அதிக்கு அன்றும் வடக்கு அதிக்க சர அக்கு அதிக்கு அன்றும் அன்றும் வடக்கு அதிக்க சர அக்கு அதிக்கு விருப்புர்க்கு அன்றும் அன்றும் அன்றும் வடக்கு அதிக்க சர அக்கு அதிக்கு விருப்புரம் அன்றும் வடக்கு அதிக்க சர அக்கு அதிக்கு அன்றும் அதிக்கிறதும் விருப்புர்க்கு அதிக்கிறதும் விருப்புர்க்கு அதிக்கிறதும் விருப்புரும் அதிக்கிறதும் அதிக்கிறதும் அதிக்கிறதும் அதிக்கிறதும் அதிக்கிறதும் அதிக்கிறதும் அதிக்கி கடியுடக்கு விருந்தி இதிக்கிறதும் அதிக்கி அதிக்கிறதும் அதிக்கிறதும் அதிக்கி கடியுடக்கு விருந்தி அதிக்கிறதும் அதிக்கி கடியுடக்கு விருந்தி அதிக்கிறதும் அதிக்க அன்றும் ஆக்கி கடியுடக்கு விருந்தி அதிக்கி அன்றும் அதிகிகி கடியுடக்கு விருந்தி அதிக்கிறதும் அன்றும் அதிகிகி கடியுடக்கு விருந்கை 1700 அதிகு அன்றும் அதிகிகி கடியக்கிறனர்.	1. பழுந்த சுவசான்ஸ் விகிட்ட் 2. 30.03.2023 3. 23.06.2023 4. 22.06.2023 ஆன்ற செலுந்த வேண்டிய நிலுமை தொகை ஒ.13.4.45.001— (ஒடியப் புதின்ட்டு வட்சதிற தந்தபடுத்த நால்களிறத்து இதற்ற அற்பது வட்டும்) வந்றும் 23.06.2023 முதல் முழு தொகையும் செலுந்தும் நாள் வரைவிலான போருந்தக்கூடிய வட்டி	
3	திரு என்னை 6 30 திரு துரைகோல் க் திருந்தி, ஒண்கோல் 130 திரு தானே தன் க் திருந்தி புளிதவதி 3. 00 திரு கப்புராள் க் திருந்தி தமிழ்சென்மே WVO திரு நுகைகோது வலிப்பேம் : கண் 22 திரிவு அம்மைல் எனில், தெரு மான்டிசி எ 605002 மேலும் மாழம் தடி என்னே இரு மான் 223.3. திரோமதிய மக்கி கள்கிற் காட்டிரிக்குப்பம் சிராமம், பாண்டிசிசி - 005002 கடன் கண்கு என் 458815FA487763 அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ந. 10, 23, 1391- (முபர் பத்து மட்டித்து முப்பத்து முன்பிரத்து நூற்று மப்படுத்தான் நடக்கும்	த்து தண்டுகளும் ஆக்கு பதுதிகளும். புதிய ஒரு என். 22. 33, பரைய அரு என். 24. 3) இரோயதி அம்மன் கோயில் தெரு பரையும் எஸ் என். 23.2 பகுதி, பூதிய எஸ் என். 123.15. இதில் ஆர்கி அடைப்படப்பட்ட மிடு உள்ளது. இது அபிதில்விக்கு செர்து மானதாகும். ஆமானம் என். 207.2011 காட்டியி குப்பம் வருவம் கிரமை. 20. 20. 20. 20. 20. 20. 20. 20. 20. 20	1. பழுற்று பைசான்ஸ் லிலிடேட் 2. 30.03.2023 3. 31.05.2023 அன்று செலுத்த வேண்டிய திதலை தொகை சூ.12,70,9411- (குபாய் பக்கிரென்றி டைத்து மூ புகாவிந்து தென்னவிழ்த்து நடந்திதேன்று டெடும்) வநிறும் 10.05.2023 முதல் முழு தொகையும் செலுத்தும் நாள் வரையிலான போருத்தக்கூடிய வட்டி	
4	மென்ஸ் விங்ஸ் wirk கெட்டிங் அதன் உளிமைபாளர் திரு எமின்கள் பீட்டர் N உதி நிரு ரவின்னர் பீட்டர் P W J O திரு ரவின்கள் பீட்டர் A திரு திரு வின்னர் பிட்டர் P W J O திரு ரவின்கள் பீட்டர் N அனைவாது முகவிர் என்க 31, வீழுவட்கல் தாத், திருக்கள்படும் வரும், தெருக்குப்பட் உதுர், தமிழ்ந்தி 007105. மேலும் பின்டர் என். 31, தடி என். 14, மேகளர் மெட்டுத் தெரு வீழு யட்டும் தகர், திருக்கள்படுக்கார்ம், தவிழ்நாடு 007105. கராவல் தெருக்கி குடுக்க ஆனர் கராட்சி, தவிழ்நாடு 007105. அனுவதிக்கப்பட்ட கடன் தெரைவ ரூ. 11,05,000) - (ரூபாய் பறினோரு வட்சத்து ஐம்பத்தாறாயிரத்து ஐது று மட்டும்).	கிறு நுண்டுகளும் ஆகன் பகுதிகளும், கடலூர் பதியு மாயட்டம் தெல்லிக்குப்பம் என் பதியானர். தெல்லிக்குப்பம் பேறைட்ட கொலை, திறக்கண்கலியும் கோவும், வாட்டு வரை கொலை, திறக்கண்கலியும் கோவும், வாட்டு வண்டி அதியாதும் சிறக்கு கொல், நடிகியானதும் கிறக்கு குறியாதும் என்று கண்டி மற்று கண்டி மற்று கண்டி மற்று கண்டி வரும் கண்டி வரும் வரும் என்று கூற்று கண்டி வரும் கண்டி வருக்கும் வரும் வரும் கண்டி வரும் வரும் கண்டி வரும் கண்டி வரும் கண்டி வர	1. பதுஷ் பைனான்ஸ் விடுட் 2. 30.37022 3. 01.06.2023 4. 01.06.2023 அன்ற செலுத்த பேண்டிய திலுமை தொகை சூ.14.08,130/- (குபாய் பதின்னிகு கட்சத்த அற்புக் தெட்டவிற்கு திற்ற முப்பத்தாறு மட்டும்) மற்றும் 02.06.2023 முதல் முழு தொகையும் தெலுத்தும் நாள் வளையேலான போருந்தக்கூடிய வட்டி	
5	திரு டேவிட்டாஜா 8, 810 திரு வர்பணியன் முகவிட்டான். 2123, பூண்ண பிருக்கு சாலை, பூவாலை, கூறூர், அந்தநடு மலைபட்டத்துகதி, பரிமனகர்த்தி 3 WiO வப்பிரமணியம் முகவிட்டான். 413, பிவளின் நோடு தெரு பூவாண் கூறூர், அந்தநடு மலைபட்டத்துக்கு பரிமன்ற தெரு பூவாண் கூறூர், அந்தநடு விருக்கு மேறியான்ற கூறும் கால்ப்பு குரியான்ற கூறியான்ற கூறும் அரிப்பு கேருக்கு நேர்க்கு கண்ட்டார். 48, 48, 49, 40 என். 21235, பூவாண் மெகின் சாலை, மோகிக்கியப்பட்டு சொல் 2 என். 48, 49, 40 என். 21235, பூவாண் மெகின் சாலை, மோகிக்கியப்பட்டு சொல் 2 என். 48, 49, 40 என். 21235, பூவாண் மெகின் சாலை, மோகிக்கியப்பட்டு சொல் 2 என். 49, 49, 40, 40, 40, 40, 40, 40, 40, 40, 40, 40	கிறு நூன்டுகளும் ஆகள் பகுதிகளும், கிறம்பும் பறிவு மாபட்டம். புதுகர்நிரம் என் பறியான், புரங்கிப்பேட்டை ஒன்றியம், வெளங்கிப்பட்டு ஊரட்டி வேளங்கிப்பட்டு வேளங்கிப்பட்டு வேளங்கிப்பட்டு வேளங்கிப்பட்டு வெளங்கிப்பட்டு வேளங்கிப்பட்டு வேளங்கிப்பட்டு வேளங்கிய விறம்பட்டு அதன் பட்டா காடி 100 வரக்கிறிய விறம்பட்டு அதன் பட்டா காடி 100 வரக்கிறினாம் 2007 என்றி அல்லது ஒக்கர் சென்டே 10 ஆகும் பட்டா காடி 100 வரக்கிறினாம் 2007 என்றி அல்லது ஒக்கர் சென்டி 10 ஆகும் படி காடி 100 வரக்கிறிய விறம்புக்கு மிறம்படுக்கு விறம்புக்கும் அடி விறக்கு அடி விறம்படுக்கு அரக்கர்கள் திலம் கிறக்கு கணியன் திலக்கிற அரக்கர்கள் திலக்கிறிய விறக்கு அரக்கர்கள் திலக்கிறிய விறக்கு கணியன் திலக்கிறிய விறக்கு கணியன் திலக்கிறிய விறக்கு மரப்பளவு ஒக்கர் சென்ட் 10 அடமான அரகர் பெயர்கள்); திரு 8. டேகிட்ரணூ 5)0 விரகணியம்	1. புழாழ் பைனான் விடெட் 2. 30.03.2023 3. 220.60203 அன்ற செலுத்த பேண்டிய திலுமை தொகை சூ.11,30,229;— (குபாய் புதினாரு வட்சத்த குழர்ப் நாவிரத்து இருந்திற இருக்குத்தி அட்டும்) வற்றம் 23.00.2023 முதல் முழு தொலையும் செலுத்தும் தான் வரையிலான பொருத்தக்கூடிய விட்டி	
6	திருவதி வைதிவி M WIO. திரு. நகாரலுள் உ திரு. நகாறுள் N SIO திரு நாராவணக் அனைவாது முகவி: ஏ. பிச்சி கைய வணவாக நகர் ஒண்டிக்குப்படு, வேங்கத்தர், திருவன்றா, தமித்தாடு 200007 வேறும் எப்பே என். 290 /43 உ 200 /43 உத்தா என். 77 பூத்தவலில் திருதுக்கைய அரசுவில் வெங்கத்தார், ஒண்டிக்குப்படு காலம், மணவான நகர், திருவன்றார், கமித்தாடு 2000000000000000000000000000000000000	கீறு தண்டுகளும் அதன் பகுதிகளும், கைற்கியும் மாவட்டம். திருவன்றுர் பதிவு மாவட்டம். மனவோறுகர் என' பதிவு அதிவலகம். கதவு என்ற ர. நுத்தல்லி நடுதிறகை கடை செய்தது, 'குரைக்குப்பிக் கிரமை', மனவான நகர் திருவன்று பிறுக்குப்புக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்கும் பாதிக்கும் முற்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்குப்படுக்	1. பதூற் கபனான்ஸ் விகிடெட் 2. 30.07.2023 3. 01.06.2023 அன்ற செலுத்த பேண்டிய திதுவை தேகை சூ.14,30.493— (மூபர் பதிகைக்கு கட்சத்த முப்பதாயித்து தூறைந்த தெல்குற்ற சைத்த மட்டுகி) மற்றம் 02.06.2023 முது தொகையும் செலுத்தும் தான் வரையேலை பொருத்தக்கூடிய பட்டி	
7	திரு. வேலு D S10 திரு. தேவராஜ் முகவிர் என். 130, பெரிய தெரு தெரிஞ்சத்தாங்கல், பெணிபக்கம், அரகிகணம் அஞ்சல், பெணிப்பக்கல், விணூர் 2020005திறைத், கண்டிய 8, 50 திரு வேலு D, முகவிர் என். 2011.5, பணி தெரு சத்திரவிலாவுரல், எஸ்.எண். (படியுப)00017.8 4 008170. ஆர் எஸ்.எண். (புதியது) 00817 சிக, கது எண். 130 வெரிய தெரு பெணியக்கம் முறா தெரிஞ்சத்தாங்கல் திரமல் தெரிய தெரு பெணியக்கம் முறா தெரிஞ்சத்தாங்கல் திரமல் தெரிய தெரு பெணியர். ஆனுதிக்கப்பட்ட கடன் தேகை கு. 5.9,058] - (குபய் எட்டு வட்டும்).	கிற தண்டுகளும் ஆக் பகுதிகளும், பெலூர் மாவட்டம், அரகிகாணம் படுவு வாவட்டம், செளிங்கர் சர் பதிவு அறுவலைம் நெயிலி தாந்திகா, பொலியக்கம் கிராமம் வநாட குறிக்குத்தாக்கம் திராம் பியியி வந்த நகழ் கண்டிருந்தில் படியும் என்ன 103177. க் 103177 புதிய துணைப்பியிலும் என்ற 1031770. பெரிய நெற இநில் ஆர்கில் தாம் போடப்பட்ட பிறிய துணைப்பியிலும் என்ற 1031770. பெரிய நெற இநில் ஆர்கில் அடி வடக்கிலிருந்து தேந்காக இரன்ற பக்கும்ம் 23 அடி வெரத்தம் 900 ஒரு அடி கண்ணன் நடியில் நடைகள் இரன்ற பக்கும்ம் 23 அடி வெரத்தம் 900 அர அடி கண்ணன் தியம், பிறியும் இருந்த நிலியில் வடையா மீடு இருக்கு கண்ணன் தியம், பிறியும் இருக்கு விறித்தாய் 900 ஒரு அடி தியம் மற்றும் பிற அண்டித்து வரியினைகள். விறியகையி பிறித் ஆவணம் கண். 3043/2015 படி அடியக்குரா பிறியில் இருக்கும் இருக்கும் 250 இருக்கும் 200 அரகும் 250 இருக்கும் 250 இருக்கும் 250 இருக்கும் 250 அரக்கும் 250 இருக்கும் 250 இரக்கும் 250 இருக்கும் 250 இரக்கும் 250 இ	1. புழாத் கபளான்ஸ் விடுட். 2. 30.03.2023 3. 220.62.203 அன்ற செலுத்த வேண்டிய திஜனப் தொகை சூ.11.90.6791– (குபாப் புதினாரு லட்சிது தொன்றுறாயிரத்து அதுதந்த மூலுக்குள்ளியு மட்டும்) மற்றம் 23.06.2023 முதல் முழு தொகையும் செலுத்தும் தான் வரையிலான போருத்தக்கூடிய வட்டி	

அனுமதிக்கப்பட்ட கடன் தொகை: ரூ.8,59,658) - (ரூபாய் எட்டு லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து அறுதூற்று ஐம்பத்தெட்டு கிலு நண்டுகளும் அதன் பகுதிகளும், வெறுச் மாவட்டம். ஒடு சுந்தர் சன் பறிப் என?
அறுவலகம், அனைக்கட்டு நலுக்கா, குருவர்குறு மானமை கிராவம், தவு என்ற 21:06.
நத்தம் களன்ற 11, நமிய உடபிகிற என்ற கான்ற 257, மி.ம. என்றமை 25, மி.ம. இருவர்களும் அருவர்களும் இருவர்களும் அருவர்களும் இருவர்களும் அருவர்களும் வணிவருவருக்களும் வணிவருவருக்களும் வணிவருவருக்களும் வணிவருக்களும் வணிவருவருக்களும் வருவருக்களும் வருவர்களும் வருவருக்களும் வருவருக்களும் வருவருக்களும் வருவருக்களும் வருவர்களும் அருவரும் வருவரும் வருவருறியுறையுறையுறையுறையுற்களுறையுறையுறையுறையின்றனருற் வருவரும் வருவரும் வருவருகளும் வருவருகளுற்களுற்குறையுறையுறையுறையி

திரு மதன்ராஜ் R S O திரு ஈரு M க் திருமதி பீரபாவதி M W O திரு மதன்ராஜ் R அனைவாது வசிய்பிடம் என் 21166 குரும் அரு ப்பகையம், அம்பூர் தாதுகா ஆப்பூர் வேஜர் 637 வேறும் அர் சும்புகள், (பரையற்ற 3311, ஆட்சலி, என். (புதிமறு33127 குருவாது பாசையம் திரமம் அன்னைக்கட்டு மட்டம் வேஜர் சமைட்டம் 5021277 கடல் கணைத் என். 603816534870445 அனுமதிக்கப்பட்ட கடன் தொகை: ரூ.7,02,048/- (ரூபாய் ஏழு லட்சத்து இரண்டாயிரத்து நாற்பத்தெட்டு மட்டும்).

திரு, மதுரைப்பில் தேவ்வி என்க வேணுவேயல் தெருவர்டு ப ஒரு கீ குஷ்ணவி நமிழந்த செருவர்கள் தெருவிகள்ளது திறுவிக்கு கூறுக்கு வருவர்கள் திருவிகள்ளது தேவ்வி என்ற வடக்கு தொரும்பது திருவிகள்ளதை அதிழந்த செருவர்க் மேறும் இருவரு முகலி என்றம் என். 1251 (பழையுதி 2500 (குழியுதி பட்டம் என். 131 அமைப்படி தொமம் கீழியேன் எத்தூர் தாது காதிருவ என்னம் மலை மாட்டம் செருவர்கள்

அடமை வதார் பெயர் திற மதன்றது 550. திரு நடி 10 இரு நடி 10 இரு இரு முற்ற முற்ற

மா வட்டம் 606754 கணக்கு எண் U95 BL592130468 அனுமதிக்கப்பட்ட கடன் தொகை: கு.8,21,500/– (குபாய் எட்டு லட்சத்து இருபத்தோராயிரத்து ஐதூறு மட்டும்).

திரு நட்சினாருந்தி 93 0 திரு நாளை 81 1 திரு நாளை 81 10 திரு வீர்கள் நடிக்கு அடிக்கு அடிக்க அடிக்கு அடிக்க அடிக்கு அடிக்க அட

அனுமதிக்கப்பட்ட கடன் தொகை: ரூ.8,21,500) – (ரூபாய் எட்டு லட்சத்து இருபத்தோராயிரத்து ஐதூறு மட்டும்). திரு தன்படாணி C S (5) திரு கின்சதத்வி உதிறுவதி. லட்கி

D W(0 திரு தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s கிரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s s திரு வீஜயமுனர் D S(0 திரு
தன்படாணி C s s கிரு வீஜயமுனர் D S(0 திரு தன்படாணி C s கிரு கிரு வருக்கும்
திரு வரு கள்கரின் வீடு விடிகுருக்கு நிருவை பிரு வருக்கும்
திருவக்கும் கண்டர்கள் படு திருவண்ணாககை மலார்கள் கண்டுகள் கண்டர்கள் படு விடிக்குர்கள் நிருவிக்கு தன்பு கிருவக்கும்
திருவக்கும் கண்டர்கள் படு திருவண்ணாககை மலார்கள் கண்டுகள் கண்டர்கள் படு திருவண்ணாககை மன்பத்து கண்டாண்டர்கள் கண்கள் தன்பு கண்டர்கள் கண்டுகள் கண்டர்கள் கண்டிகள் கண்டிகள் கண்டிகள் கண்டிகள் கண்டிகள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டிகள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்கள் கண்டர்கள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்கள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டர்கள் கண்கள் கண்டிகள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டிகள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டிகள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண்டிகள் கண்டிகள் கண்டர்கள் கண்டிகள் கண் லட்சத்து பதினேழாயிரத்து ஐநூறு மட்டும்).

படுத்து புதின்றுவிந்து இதறு மட்டும்).

திருகுதி புதின்றுவிந்த (கணவி மற்று மறைந்த திரு ஈரேந்திரன் கடியம் வில்லம் என் பதியு மாவட்டம், வன்ளியாகை பதியு மாவட்டம், கடிக்கரார் மறைந்த திரு ஈரிறுந்திரனின் கட்டப்பூர்வ வளில்) திரு முக்கியவதி R (உடன் கடிக்கரார் மறைந்த திரு ஈரிறுந்திரனின் கட்டப்பூர்வ வளில்) கூற வரிய கடிக்கரார் மறைந்த திரு ஈரிறுந்திரனின் கட்டப்பூர்வ வளில் கண் மற்றம் கட்டபடுக்கு வளில் நடிக்கு மறைந்த திரு நாறித்திரன் இரு கடியின் கண் மற்றம் கட்டபடுக்கு வளில் நடிக்கு மறைந்த வரிய கடிக்கு கடிக்கு பதிய கடிக்கிற குறிய நடிக்கிற குறிய கடிக்கிற கூற திருக்க அரு கடிக்கிற கூற திருக்க அரு கடிக்கிற கூற திருக்க அரு இருக்கிற தேரியத்திரன் கடிக்கிற கூற திருக்கிற கூறிய கூற திருக்க இன்ற கேற்கிற க

திரு. காந்திக் 6 S.O. திரு கோவித்தாஜ் க் திரு கோவித்தாஜ் 6 S.O. திரு கோவித்தாஜ் 6 S.O. திரு கோவித்தாஜ் 6 S.O. திரு கேரமாகன R D.O. திரு மூக்காய் காற்ற குடிக்காய் காற்ற குடிக்காய் திரு குரு மூக்காய் திருக்கு கார்க்கார்க்க திருக்கு கார்க்கார்க்க திருக்கு கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்கார்க்காரக்கார்க்கார்க்காரக்காரக்காரக்காரக்காரக்காரக்காரக்காரக்கா

திரு KC வடிவில் 810 லேட் சந்திரசேசர் க் திருகி வகைதி WC வேட் சந்திரசேசர் (கரைந்த சந்திரசேசர் அவர்களின் கட்டிழ்வ் வாரில்) இருவரு வசிலியில் கதவு என்ட 172, பெருவன் கோகில் தெரு அழித்திவரக்கல் நிழுக்கள்ளூர் மடைப்படி சிசுக்கள் 600007 கடக் கணக்கு என்? 2000001131 அனுவதிக்கப்பட்ட உள்ளே தேரைக்

சிறு துண்டுகளும் அதன் முதிக்கும், திறுவன்னாயை படிவு மாவட்டவு), குழுவன்னாயை கை மா மாட்டம் 1, குறுவன்னாயை தை ஒடி அதை அதன் கடிப்பு, குறுக்குத் திது வலியம்படம், திருவன் காலை துடி, அது அன் வடம்படம் என. 724, திக் தில சமீய என். 217/96-4003.01 ஏன் 2-07.2 சின்ட், எவ்வைகள் கிறது முன்மேன் திலம் வடக்கு கேட்டு திலம், திருக்கு அச்சும்வளின் புதம்பேக்கு திலம் மிறிது மன்னன் மறிறம் கேயால் திரங்கள், இதன் மத்தியில் 0.07.5 சென்ட், திலம் மறிது மன்னன் மறிறம் கேயால் திரங்கள், இதன் மத்தியில் 0.07.5 சென்ட் திலம் நிறும் குளித்தால் பூரும் மன் மன் 2020.3 அடமானதார் பெயர் திரு காத்திக் (\$0,0 திரு கோவீத்தால்)

1. பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்

23.06.2023 முதல் முழு தொகையும் செழ நாள் வரையிலான பொருந்தக்கூடிய வட்டி

1. பஜாஜ் பைன

கிறு நண்டுகளும் அதன் பகுதின்றும், கட்டிடத்துடன் சேர்த்து 900 சதுர மீட்டர் (10300 சதுர அம்.) இவக் என். 100, அழிடுகினம்கள் கிரமல் போன்னி நாதுக்க, திறவன்று ரட்டாப்படிய பட்டம் இருக்கு பாறும் எனின் சந்திய கையத்தின்று, பட்டாப்படிய புதிய எலிவ என். 4491, க. கிறவு எனிய என். 4491, க. கிறவு கடிய க. கிறவு க. கிறவு க. கிறவு கரிய மன். 4491, க. கிறவு கிறவு கடிய க. கிறவு க. கிறவுக்கு கிறவுக்கு கிறவுக்க கிறவுக்கு கிறவுக்கிறுக்கு கிறவுக்கு கிறவுக்க

3. 20.00.2023 அன்ற செலுத்த வேண்டிய நிலுவை தொகை சூ.30.05,533.32)-குபாய் முப்பது லட்டித்து இத்த யிருத்து இதுந்ற முப்பத்து மூன்று மற்றம் முப்பத்திசேண்டு சைய மட்டும்) மற்று மே 21.06.2023 முதல் முழு தொகையும் செலுத்தும் நாள் வரையிலான பொருத்தக்கூடிய விட்டி

டக்குநார்/அன் மற்றும் உடன்கடன்தார்கள் ஆகிய நீங்கள் டிமாண்ட் நோட்டீசிலில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, மேலும் வட்டியை மொத்தமாக இந்த அறிவிப்ட வெளியான 60 நாட்களுக்குள் முழுமையாக திரும்பச் செலுத்துமாறு கேட்டுக் கெள்ளப்படுகிறீகள். அவ்வாறு செலுத்த தவறும்பட்சத்தில் மேற்குறிப்பிட்டுள்ள பத்திரங்கள் மீது சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கையை கீழக்கையொப்பமிட்டவர் மேற்கொள்கார். சட்டப் பிரிவு 13, துணை பிரிவு (3) ன்படி மேற்சொன்ன வீதிகளில் திரணிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் ஈடுபெற்ற ஆஸ்திகளை நீங்கள் மீட்டுக் கொள்ளலால் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டப்பிரிவு 13(13)ன்படி எங்களது ஒப்பதல் இன்றி மேற்குறிப்பிட்டுள்ள பத்திரங்களை விற்றல், குத்தகைக்கு விடுகல் மற்றும் இதர நடவடிக்கை மூலம் மாற்றுவதற்கு உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கோடக் மஹிந்திரா பேங்க் லிமிடெட்டிற்கா

Counsel for Petitioner/ Decree Holder

West By: Pump Room

கள்ப்பரேட் கடணளின் திவால் நிலை துவங்கப்பட்ட தேதி 7. | திவால் தீர்மான நடைமுறை மூடும் உத்தேச தேத் இடைக்கால தீர்மான நிபுணராக செயல்படும் திவால் நிபுணரின் பெயர் மற்றும் பதிவு எண் ழத்தரசபுரம் கணேசன் சந்திரசேகரன் BBI/IPA-003/00337/2021-2022/13620 psail: பிளாட் எண் 104, தியானா, ஹவுஸ் ஆப் குழுவில் பதிவு செய்துள்ளபடி இடைக்கால ஹிராதத்தனி, 5/63 ஓஎம்ஆர், ஏகாட்டூர், நாவலூர் (அஞ்சல்) செங்கல்பட்டு (மாவட்டம்), மெரினா மால் அருகில், கடித முகவரி பிகேசி மையம், 3 1–E, லட்சுமி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், நியூ லிங்க் ரோடு , அத்தேரி (டபிள்யூ), தொடர்புக்கான இடைக்கால தீர்மான புணரின் முகவரி மற்றும் மின்னஞ்சல் மும்பை 400053. செயல்முறைக்கான மின்னஞ்சல் முகவரி:Loocustincorp.cirp@gmail.co 11. கோரிக்கைகள் சமர்ப்பிக்க கடைசி கேகி 24/07/2023 பிரிவு 21, உப பிரிவு (6ஏ), உட்கூறு (பி)ன் கீழ் கடன் வழங்கியவர்கள் வகை, வேறு ஏதேனும் இருப்பின் இடைக்கால தீர்மான நிபுணரால் உறுதி செய்யப்பட்டது 13. வகையின் கீழ் கடன் வழங்கியவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பொருந்தாது பெயர் (ஒவ்வொரு வகையிலும் 3 பெயர்கள் (a) தொடர்புடைய படிவங்கள் மற்றும் (b) அங்கீகரிக்கப்பட்ட பிரதிறிதிகள் இணைய இணைப்பு முகவரி : பொருந்தாது விவரங்கள் கிடைக்கும் o.o7.2o23 அன்று <mark>மெசர்ஸ் லூகஸ்ட் இன்கார்ப் அப்பேரல் எக்ஸ்போர்ட் பிரைவேட்லிமிடெட்டின்</mark> கார்ப்பரேட திவால் தீர்மான நடைமுறையை துவங்க தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது என்ற இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. இர**க்கட் இன்கார்ப் அப்பேரல் எக்ஸ்போர்ட் பிரைவேட்லிம்டெட்டிற்கு** கடன் வழங்கியவர்கள் வரிசை எண்.பல்கு துதேர் கொடுக்கப்பட்டுள்ள இடைக்கால தீர்மான நிபுணரின் முடிவரிக்கு தங்கள் கோரிக்கைகளை ஆதாரத் நட துதேர்க்கு அன்றோ அல்லது அதந்கு முன்னதாகவோ சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திதி கடன் வழங்கியவர்கள் ஆதாரங்களுடன் மின்னணு மூலம் மட்டுமே தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்க ய துவங்க தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு

ந்த கட்டை ஆச்சும் கட்டின் வழங்கியவர்கள் ஆதாரங்களுடன் கூடிய தங்களது கோரிக்கைகளை நேரடியாகவோ பால் மூலமாகவோ அல்லது மின்னணு மூலமாகவோ சுமர்ப்பிக்கலாம். வநான சான்றுகளை சமர்ப்பித்தால் அபராதம் விதிக்கப்படும்.

முத்தரசபு நம் கணைவை சத்தரம்களும் இடைக்கால தீர்மான நிபுணர் லூகஸ்ட் இன்கார்ப் அப்பேரல் எக்ஸ்போர்ட் பிரைவேட்லியிடெட் விஷயத்தில் IBBI Reg. No.1881/IPA-003/00337/2021-2022/13620

படிவம் ஏ

பொது அறிவிப்பு

(திவால் நிலை மற்றும் இந்திய திவால் வாரிய (கார்ப்பரேட் நபர்களுக்கான திவால் தீர்மான நடைமுறை) விதிமுறைகள் 2016, விதி e - ன் கீழ்) லூகஸ்ட் இன்கார்ப் அப்பேரல் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்டிற்கு

லூகஸ்ட் இன்கார்ப் அப்பேரல் எக்ஸ்போர்ட் பிரைவேட்லிமிடெப்

நிறுவனங்கள் சட்டம் 20 13இன் கீழ் துவக்கப்பட்டது மற்றும் கார்ப்பரேட் விவகள அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்டது

28/13 எம் ஜி ஆர் நகர், நான்காவது தெரு, திருப்பூர் கோயம்புத்தூர், தமிழ்நாடு 641602, இத்தியா.

ஆர்ஓசி – கோயம்புத்தூர்

U17111TZ2015PTC022074

உத்தரவு தேதி: 10/07/202

தேதி : 13.07.2023 இடம் : சென்னை

ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்

CIN: L65990MH2010PLC240703

இடம் : சென்னை **தேதி** : 12.07.2023

இணையதளம்: homefirstindia.com தொலைபேசி எண்.: 180030008425 இமெயில் ஐடி: loanfirst@homefirstindia.com

ரங்களை பெறலாம்.

சுவாதீனம் எடுத்த அறிவிப்பு

(AFA Valid upto 30.05.2024)

Ref: கடனீட்டுச் சொத்துக்கள் மீதான உரிமை (அமலாக்க) விதிகள், 2002, விதி 8, துணை விதி (1)ன் கீழ் சுவாதீனம் எடுத்த அறிவிப்பு

எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

கீழே கையொப்பமிட்டுள்ள ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இத்தியா லிமிடெட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அவர்கள், 2002ம் ஆண்டு கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதக மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் (சட்டம் எண். 54 ஆப் 2002) மற்றும் 13(12)வது பிரிவு மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான ட்ரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி என் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, கீழ் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த தேதியிட்ட டிமாண்டு நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளபடி செலுத்த வேண்டிய பாக்கி தொகையை மேற்சொன்ன நோட்டீஸ் கிடைத்த 60 நாட்களுக்குள் திரும்ப செலுத்துமாறு உங்களை/கடன்தாரரர்களை கேட்டுக் கொண்டிருந்தார். எனினும் நீங்கள்/கடன்தாரர்கள் ுவண்டிப் பாக்கி அதனையை மற்றுள்ளன. அட்டிய கடைத்து 60 நடக்கூறுக்கு செலுத்தத் தனது நடக்கள், என்று நடக்கள், என்று ம அனைவரும் குறிப்பிட்ட பாக்கித் தொகையை திர்ணயிக்கப்பட்ட நேந்திற்குள் செலுத்தத் தனிறவிட்டீர்கள், எனவே, சர்பாசி சட்டம் 2002 பிரிவு 13, துணை பிரிவு (4) மற்றும் அதன் விதிகளின்கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் கீழ்க்குறிப்பிட்டுள்ள ஈடுபெற்ற சொத்துக்களை சுவாதீனம் எடுத்துக் கொண்டது.

வ. எண்	கடன்தாரர்கள்/ உடன் கடன்தாரர்கள்/ உத்தரவாததாரர்கள் பெயர்	அடமான சொத்து விவரம்	டிமாண்ட் நோட்டீஸ் தேதி	டிமாண்ட் நோட்டீஸ் தேதியன்று மொத்த பாக்கித் தொகை (ரூ.)	சுவாதீன தேதி
1	ஐஸ்வர்யா ஹரிகிருஷ்ணன், சுசித்ரா நடராஜன்	பிளாட் எண்.425, ஹாப்பிநெஸ்ட், பேஸ் – 1, பருத்திப்பட்டு, பூந்தமல்லி அருகில், ஆவடி நெடுஞ்சாலை, ஆவடி, சென்னை – 600 077	06.05.2023	17,66,929	07.07.2023
2	சுரேஷ் S விஜய ராகவன் S	மனை எண்.179, பழைய சர்வே எண்.29/7பி, புதிய சர்வே எண்.29/7பி1ஏ1, ணுதா நகர், மாமல்லபுரம் உள்ளூர் திட்ட அங்கீகார அனுமதி MLPA. No.186(R)/2017, பழைய எண்.101, புதிய எண்.30, வெண்பேடு கிராமம், செங்கல்பட்டு தாலுக்கா, தற்போது திருப்போரூர் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், தமிழ்நாடு – 603 110.	06.05.2023	29,02,461	07.07.2023
3	ஜோதி எஸ் , கிருத்திகா	வீடு – 10, பழைய டி.எஸ்.எண்.1685/1, புதிய டி.எஸ்.எண்.1248/1, மனை எண்.10, பிளாக் எண்.16, வார்டு எண்.7, பெரப்பன்குட்டை தெரு, மஞ்சக்குப்பம் கிராமம், கடலூர் நகராட்சி, கடலூர் மாவட்டம், கடலூர், தமிழ்நாடு – 607 001.	06.05.2023	15,94,071	07.07.2023

கடன்தார் மேற்சொன்ன தொகையை திரும்பச் செலுத்த தவறியதால் கடன்தார்/உத்தரவாததாரர் மற்றும் பொதுமக்களுக்கு பொதுவாகவும் அறிவிக்கப்படுகிறது யாதெனில் கீழே கையொப்பமிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியானவர், கீழ்க்குறிப்பிட்டுள்ள சொத்தை மேற்சொன்ன சட்டப்பிரிவு 13(4)ல் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படியும், மேற்சொன் விதிகளின் 8வது விதிமுறைக்கு இணங்கவும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதியன்று சுவாதீனம் எடுத்துக் கொண்டார்.

கடன்தாரர்கள்/உத்தரவரத்தார்களுக்கு குறிப்பாகவும், பொதுமக்களுக்கு பொதுவாகவும் எச்சரிக்கப்படுவது யாதெனில், கவாதீனம் எடுத்துக் கொண்ட இந்த சொத்துக்கள்/ஈடு பெற்ற சொத்துக்கள் தோம் பாஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இத்தியா விடிடெட்டில் செலுத்த வேண்டிய தொகை, மழுமையாக செலுத்தும் காலம் வரையிலான வட்டிக்கு பிணையமாக செலுத்த நேரம் பாஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இத்தியா விடிடெட்டில் செலுத்த வேண்டிய தொகை, மழுமையாக செலுத்தும் காலம் வரையிலான வட்டிக்கு பிணையமாக சொலுக்கும் மேற்படி சொத்துக்கள் (ஈடு பெற்ற சொத்துக்கள் மற்றும் அதன் ஏதாவது ஒரு பகுதி தொடர்பாக எந்தவித வர்த்தகத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள்

சட்டப் பிரிவு 13-ன் உப பிரிவு (8)-ன் கீழ், கால அவகாசம் உள்ளதால் ஈடுபெற்ற ஆஸ்திகளை மீட்டுக் கொள்ள கடன்தாரருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இடம்: சென்னை மற்றும் கடலூர் கேகி: 13.07.2023

ஹோம் பர்ஸ்ட் பைனான்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்